

ONESOURCE INDUSTRIES AND VENTURES LIMITED

(Formerly Known as Onesource Ideas Venture Limited)

CIN: L46201TN1994PLC097983

Registered Office Address: F-4, 4th Floor, Sindur Pantheon Plaza, No. 346, Pantheon Road,
Egmore, Chennai, Tamil Nadu- 600008

Corporate Office Address: 35 Block-C Mansarovar Complex, 7 No Stop M Pnagar Mpsrtc Depo 7,
M.P. Vidhan Sabha, Bhopal, Huzur, Madhya Pradesh, India- 462004

Email Id: cs@osivl.com

Contact No: 9685634568

Website: www.osivl.com

Date: 24th October, 2024

The BSE Ltd

1st Floor, New Trading Wing,
Rotunda Building Phiroze Jeejeebhoy
Towers, Dalal Street,
Fort Mumbai – 400001
Scrip Code: 530805

Dear Sir/ Madam,

Subject: Intimation on publication of newspaper advertisement pursuant to Regulation 47(1) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

With reference to above captioned subject, please find enclosed newspaper advertisement published in following newspapers on Thursday, 24th October, 2024:

The South India Times, Chennai (English Edition) and;
Madrass Mani, Chennai (Tamil Edition)

As required to be given under Regulation 47 (1) in respect of Un-audited financial results of the Company for the quarter ended on 30th September 2024.

You are requested to take above information on record.

**For, ONESOURCE INDUSTRIES AND VENTURES LIMITED
(Formerly Known as Onesource Ideas Venture Limited)**

CS NEHA RAVI PRAJAPATI
Company Secretary and Compliance Officer
M. No: A67093

Encl: as above

Stalin rebuts AIADMK's charge of decline in DMK's reputation, says we will win 2026 Assembly polls also

Chennai: Asserting that the ruling DMK, which had been winning all the elections during the last five years, including the Assembly, Lok Sabha, Local Bodies and Assembly polls, Tamil Nadu Chief and DMK President M K Stalin said it will also win the 2026 Assembly elections, while refuting main Opposition AIADMK's charge that the DMK's reputation among the people has declined.

Speaking after distributing Rs 146.56 crore welfare assistance to more than 16,000 beneficiaries at a function in Namakkal district on Tuesday evening, the Chief Minister said the DMK regime has been working for the people's welfare and was winning all the elections during the last five years with the overwhelming support of the people. In fact, the DMK-led alliance had secured more votes in 222 of the 234 Assembly segments in the recent Lok Sabha polls, he said, citing the party's con-



stituency wise performance in the elections.

Citing various pioneering initiatives launched by the DMK's Dravidian model governance, including free bus travel for women, Rs 1,000 assistance per month for women household heads under the Kalaingar Magalir Urimai Thogai scheme, Chief

Minister's breakfast scheme for school students, Rs 1,000 monthly assistance under the Pudumai Penn scheme and improving the skills of the students under the Naan Mudhalvan scheme, which has brought smiles on the faces of people, including women and students, Mr Stalin refuted Leader of the Opposition and

AIADMK General Secretary Edappadi K Palaniswami's oft-repeated claim that the DMK's reputation among the people has waned. Mr Stalin wondered whether the Opposition leader is living in this world or in a dream world and said people were mocking at his claim that DMK's reputation has declined. "I am not bothered about it and not prepared to spend any time on it", he added.

Assuring that the DMK will continue to work for the welfare of the people and win the 2026 Assembly polls too, the Chief Minister accused Mr Palaniswami of surrendering the State during the previous AIADMK regime to safeguard his power. "Because of that not only your reputation, your party's reputation has also declined among the people and you should realise this". On AIADMK's contention that the Western Region was their fortress, Mr Stalin sought to know what hap-

pened to it now as it has been negated in the recent Lok Sabha polls, which the DMK-led Front swept winning all the 39 seats in the State.

"We are not bothered by those who were ignored and sidelined by the people", he added. Pointing out that the DMK government was not only implementing welfare schemes for the people, but was also focusing on industrial development, he cited a recent survey that pegged the State's industrial growth at 10.69%, which is much higher than that of the country.

He also said that he would be inspecting all the developmental works in all the districts from next month to ensure that they were completed on time. Earlier, Mr. Stalin unveiled the statue of former Chief Minister and DMK Patriarch M. Karunanidhi in Namakkal and paid floral tributes to his portrait.

ED raids at Ex-TN Minister's residence

Chennai: The Enforcement Directorate (ED) authorities on Wednesday conducted raids at the residence of expelled AIADMK Leader and former Tamil Nadu Minister R Vaithilingam in an alleged disproportionate assets case during his tenure as Minister during the 2011-16 AIADMK regime. The raids were also on at Mr Vaithilingam house near Orathanad in Thanjavur district of the state. The raids were also on at his room in the MLA hostel in Chennai city. Mr Vaithilingam has thrown his weight behind former Chief Minister O. Panneerselvam after the AIADMK split in 2017 after the death of party Supreme J Jayalalithaa. Since then he has been with Mr Panneerselvam.

Later, both of them expelled from AIADMK at the party's General Council in 2022. He was elected to the State Assembly from Orathanad in the 2021 assembly polls for the fourth time. He had earlier won from the seat thrice in succession in 2001, 2006 and 2011.

Windergy India 2024 showcases India's leadership in Wind Energy

Chennai: Windergy India 2024, India's premier wind energy trade fair and conference, officially kicked off here on Wednesday, heralding the start of three days of insightful discussions, cutting-edge technology displays, and strategic collaboration opportunities. The event has attracted over 300 exhibitors from more than 20 countries, further establishing India as a key player in the global wind energy landscape. Organised by the Indian Wind Turbine Manufacturers' Association (IWTMA) and PDA Ventures Pvt. Ltd., the event was supported by the Union Ministry of Power, Ministry of New and Renewable Energy, NITI Aayog, and is recognised under the 'Make in India' initiative. The inaugural day saw dignitaries such as Sudeep Jain, Additional Secretary, MNRE, Government of India; Dr. Beela Venkatesan, Principal Secretary, Energy Department, Government of Tamil Nadu; and Lalit Bohra (IRTS), Joint Secretary, MNRE, Government of India, gracing the event. As India rises as a global leader in renewable energy, it proudly holds the position of the fourth-largest country in wind energy installations, according to a press release. Tamil Nadu, with the highest concentration of Wind Turbine Generator (WTG) manufacturing units in India, remains at the forefront of this achievement, driving India's wind energy sector forward.

With climate change intensifying and global temperatures on the rise, the transition to renewable energy is now more crucial than ever. Windergy India stands as a strong testament to India's ongoing response to the climate crisis, showcasing its resolve to accelerate the clean energy transition. The opening day featured dynamic sessions where industry leaders and policymakers explored India's path towards achieving its 2030 renewable energy goals. Panel discussions focused on key topics, including innovative auction mechanisms for renewable energy deployment, the urgent need for affordable capital to drive India's green energy transition post-COP28, and the challenges of scaling grid capacity to integrate 500 GW of renewable energy by 2030, as outlined in the CEA's 2022 report. The United Kingdom, a partner country for the event, joins the expo alongside exhibitors from Germany, France, the United States, China, Sweden, Norway, Italy, the Netherlands, Switzerland, Brazil and Japan.

NLCIL mines accorded National 5 Star Ratings

Chennai: The operational Mines of the public sector Neyveli Lignite Corporation India Limited (NLCIL) have been accorded the prestigious 5 Star and 4 Star ratings by the Ministry of Coal at the National level.

The awards were presented by Union Minister of Coal and Mines G. Kishan Reddy and Union Minister of State for Coal and Mines Satish Chandra Dubey, at the Scope Convention Centre, Scope Complex, New Delhi, on October 21.

The awards were received by NLCIL CMD Prasanna Kumar Motupalli and Dr. Suresh Chandra Suman, Director (Mines) and Director

(P and :P) AC along with the heads of the respective mines, a NLCIL release here on Wednesday said.

The Star Rating Policy of the Ministry of Coal is a transformative initiative aimed at enhancing the performance and sustainability of coal and lignite sector entities. By establishing a comprehensive framework for evaluating and rating Mines based on various parameters, the policy promotes transparency, accountability and competition among Coal/Lignite producers, while championing best practices in environmental management, safety and operational efficiency. To recognize outstanding perfor-




mance and foster competitiveness, the Ministry conducts star ratings for all operational mines. This assessment includes operational efficiency as well as crucial environmental and sustainability metrics. Mine owners self-report their performance through a dedicated portal called Star Rating Portal, with validation from the Coal Controller Organization (CCO). For the Financial Year 2022-23, the ratings were conducted between June 2023 and February 2024, with results announced in April 2024. Out of a total of 380 mines which participated, 43 achieved Five-Star Rating. Remarkably, 80% of the operational

Mines of NLC India Limited, specifically Barsingsar Lignite Mine, Lignite Mine IA, Lignite Mine I, and Talabira II and III OCP received this prestigious accolade. The Lignite Mine-II received the 4 Star rating. It is also worth mentioning that Barsingsar Lignite Mine secured the second position nationally, while Lignite Mine IA was ranked seventh, highlighting their commitment to excellence in the industry. The 5 Star and 4 Star ratings achieved by NLCIL Mines at the National level are a testimony to the commitment of NLCIL to operating efficiency and sustainability initiatives.

One Lens, Eight Nations: The Persian Gulf From Space

This wide-angle photo offers the feeling of looking out over the Persian Gulf from an altitude of about 250 miles. An astronaut aboard the International Space Station captured this highly oblique photograph of the Persian Gulf while in orbit over Saudi Arabia. The Gulf drains into the Indian Ocean through the Strait of Hormuz and forms part of the border for eight countries: Iran, Iraq, Kuwait, Saudi Arabia, Bahrain, Qatar, the United Arab Emirates, and Oman.

Geology and Geography of the Persian Gulf
The Persian Gulf occupies a



large depression formed by a tectonic subduction zone between the Arabian and Eurasian plates. The collision of these two tectonic plates also produced the Zagros Mountains in southern Iran, visible to the north-northwest of the Persian Gulf.

The image shows several cities concentrated along the coastline that serve as ports for goods moving in and out of the region. A significant amount of shipping within the Persian Gulf transports oil and petroleum products, with an average of 21 million barrels carried through the Strait of Hormuz each day.

Economic Importance and Earthly Perspective

The photo provides a unique wide-angle perspective of Earth as viewed by astronauts aboard the space station. The 28 millimeter focal length of the camera lens lends a perspective similar to that of the human eye, which has an average focal length of between 22 to 24 millimeters based on the physical refraction of light. In this view, the camera's focal length and the astronaut's framing of the image offer the feeling of peering out over the planet from an altitude of about 250 miles (400 kilometers).

Avoiding Opiates – A New AI Prescription for Pain

A NIH-funded study led by Worcester Polytechnic Institute (WPI) aims to utilize artificial intelligence to guide chronic pain patients toward mindfulness-based treatments rather than opioids. By analyzing patient data through machine learning, the research seeks to identify individuals who would benefit most from non-pharmacological interventions, potentially reducing opioid dependence and offering more personalized care. This innovative approach, focusing on chronic lower back pain across diverse populations, could revolutionize pain management and healthcare costs. Credit: Melissa E. Arndt A study supported by the NIH and conducted by Worcester Polytechnic Institute aims to leverage artificial intelligence in identifying effective mindfulness-based treatments for chronic lower back pain, offering patients alternatives to opioid use.

Worcester Polytechnic Institute (WPI) will lead a five-year study aimed at exploring the possibility of using artificial intelligence to assist physicians in guiding patients with chronic pain towards mindfulness-based methods and away from opioids, which carry a risk of addiction. The new National Institutes of Health (NIH) HEAL (Helping to End Addiction Long-term) initiative-funded study will employ machine learning, a form of artificial intelligence, to look for clues in patient data that could help doctors



better determine who is likely to benefit the most from mindfulness-based stress reduction, or MBSR, in managing their pain.

"For physicians, it will be a new day," said Jean King, the Peterson Family Dean of Arts and Sciences at WPI. "To be able to predict who would respond well to non-pharmacological interventions will truly save lives." Funding and Objectives

WPI has received \$1.6 million in NIH funding to start designing the trial; if the team's defined benchmarks are met, the research team and the university could receive a total of nearly \$9 million in research funding over the course of the next five years.

The findings of the study could give healthcare providers powerful tools

to help people avoid taking opioids that can lead to lifelong struggles with addiction. Over-reliance on opioids for pain management can have devastating consequences; in 2021, more than 16,000 people died from prescription-opioid-related overdoses, and more than 80,000 people died from overall opioid-related overdoses, one death every 6 minutes. There have been concerning increases in opioid-related deaths in Black and Native American populations. At the same time, chronic pain is also a major concern. A recent U.S. Centers for Disease Control and Prevention Morbidity and Mortality Report estimated that more than 51 million people—more than 20% of U.S. adults—have chronic pain.

Eating Refined Carbs Reduces Your Facial Attractiveness – Regardless of BMI or Age

Consuming high-glycemic foods both short-term and long-term was linked to lower attractiveness scores, regardless of other variables like body mass index (BMI) and age. A recent research project has discovered a statistical link between the amount of refined carbohydrates consumed by individuals and their perceived facial attractiveness, as evaluated by heterosexual volunteers of the opposite sex. This study, conducted by Visine and their team at the University of Montpellier in France, was published in the open-access journal PLOS ONE. The Western diet consists of high levels of refined carbohydrates—foods processed in ways that typically remove much of their nutritional value, such as white flour, table sugar, and ingredients in many packaged snacks. Prior research has linked increased consumption of refined carbohydrates with adverse health effects, such as obesity, type II diabetes, and cardiovascular diseases. Preliminary evidence has suggested that consuming high levels of refined carbohydrates might also affect non-medical traits, such as a person's attractiveness.

ONESOURCE INDUSTRIES AND VENTURES LIMITED (Formerly Known as Onesource Ideas Venture Limited)

CIN : L46201TN1994PLC097983
Registered Office : F-4, 4th Floor, Sindur Pantheon Plaza, No. 346, Pantheon Road, Egmore, Chennai, Tamil Nadu-600008
Corporate Office: 35 Block-C Mansarovar Complex, 7 No Stop M Nagar Mpsrtc Depo 7, M.P. Vidhan Sabha, Bhopal, Huzur, Madhya Pradesh, India- 462004
Email ID : cs@osivl.com • Mo. +91 9685634568 • Website: www.osivl.com

Extract of Unaudited Financial Results for the Quarter Ended September 30, 2024: (Rupees in Lacs)

Sr. No.	Particulars	Standalone Financial Results			
		Quarter Ended	Quarter Ended	Quarter Ended	Year Ended
		30.09.2024	30.06.2024	30.09.2023	31/03/2024
		Unaudited	Unaudited	Unaudited	Audited
1.	Total Income from Operations	1,490.63	432.93	3.20	809.99
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary (Items)	52.27	11.13	(1.39)	3.88
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extra ordinary Items)	52.27	11.13	(1.39)	3.88
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	52.27	11.13	(1.39)	3.88
5.	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	52.27	11.13	(1.39)	3.88
6.	Equity Share Capital	307.50	307.50	307.50	307.50
7.	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations)				
	1. Basic	1.70	0.36	(0.05)	0.13
	2. Diluted	1.70	0.36	(0.05)	0.13

Note: The Above is an extract of the detailed format of financial results for the quarter ended September 30, 2024 file with Stock Exchange under Regulation 33 of the SEBI (LODR) Regulations, 2015. The full format of the Un-audited Financial Results for the quarter ended September 30, 2024 is available on the Stock Exchange website www.bseindia.com and on Company's Website www.osivl.com. These results have been prepared in accordance with the Indian AS notified under Companies (Indian Accounting standards) Rules 2015

For and behalf of ONESOURCE INDUSTRIES AND VENTURES LIMITED (Formerly Known as Onesource Ideas Venture Limited)

Place : Chennai
Date : 23/10/2024
Sd/-
Vibhu Maurya, Managing Director & CFO
DIN: 06458105

